

## Super Spinning Mills Limited



Regd. & Central Office: "Elgi Towers" P.B. 7113, Green Fields, 737-D, Puliakulam Road, Colmbatore - 641 045.

CIN: L17111TZ1962PLC001200

09th July 2020

**Listing Department** 

BSE Ltd

Phíroze Jeejeebhoy Towers

Dalal Street

Mumbai - 400 001

Scrip Code: - 521180

Listing Department

National Stock Exchange of India Limited

"Exchange Plaza", C-1, Block G

Bandra – Kurla Complex, Bandra (E)

Mumbai - 400 051

Scrip Code: - SUPERSPIN

Dear Sir

Sub: Press Release – Dispatch of Notice of Postal Ballot through e-mail, remote e-voting information.

Pursuant to Regulation 30 & 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, enclosed herewith is the Newspaper advertisement issued by the Company in respect of the aforesaid matter which has been released in Business Standard and Makkal Kural dated 08.07.2020.

This is for your information and records please.

Thanking you,

Yours truly,

For Super Spinning Mills Ltd

Marmatha G K
Company Secretary

RECOGNISED EXPORT - TRADING HOUSE

Phone: +91-422 - 2311711, Fax: 91 - 422 - 2311611, E-mail: super@ssh.saraelgi.com Web: www.superspinning.com

Year

Three Financial Years: FY2020 | 1,155.90 | 1-Apr-19 | 32,021 | 320.00 | 24-Mar-20 | 42,557 | 645.04 | 1,49,22,849 | 8,959.7 FY2019 1,397.00 23-Apr-18 1,04,085 976.00 13-Feb-19 7,942 | 1,156.34 | 56,45,262 | 6,548.7 FY2018 | 1,609.00 | 24-Jan-18 | 1,47,856 | 1,161.00 | 25-Sep-17 | 16,487 | 1,329.09 | 94,60,670 | 13,287.

low

(₹)

of Equity

Shares

date of

price for

the

(₹)

Jun-20 | 488.00 | 18-Jun-20 | 6,19,640 | 390.00 | 12-Jun-20 | 54,400 | 428.97 | 41,94,218 | 1,814.8 May-20 | 498.90 | 7-May-20 | 3,40,522 | 383.55 | 18-May-20 | 49.502 | 418.96 | 10.53.580 | 457.3 Apr-20 512.00 16-Apr-20 4,13,503 358.15 1-Apr-20 6,632 428.82 9,68,824 443.1 Mar-20 | 608.00 | 4-Mar-20 | 3,67,906 | 320.00 | 24-Mar-20 | 42,557 | 440.44 | 15,26,385 | 782.5 Feb-20 | 648.00 | 13-Feb-20 | 40,466 | 528.60 28-Feb-20 20,852 609.32 4.88.461 300.7

Jan-20 709.90 3-Jan-20 5.61.386 563.15 1-Jan-20 8.73.009 664.04 31.01.055 2.054.4

Source: www.bseindia.com & www.nseindia.com

- 1. High prices are based on the daily high prices.
- 2. Low prices are based on the daily low prices.

on that particular day has been chosen

high

of Equity

Shares

date of

(₹)

- 3. Average prices for the period, represents average of the closing prices for the day. 4. If two days having the same high or low prices, then the price with the higher volume
- 20.3. There has been no change in the total paid-up Equity Share capital of the Company including by way of bonus issue, rights issue or consolidation of Equity Shares during the period for which data has been disclosed except for allotment of Equity Shares pursuant to employee stock option scheme(s) ("ESOS") of the Company and buy back of Equity Shares by the Company in the past
- 20.4. The market price immediately prior and after the date of the resolution of the Board approving the Buy Back:

Particulars (Closing Price in ₹)	BSE	NSE
Trading day prior to Board meeting approving the Buy Back (i.e. July 03, 2020)	476.30	476.65
Trading day after the Board meeting approving the Buy Back (i.e. July 07, 2020)	474.35	474.90

#### Source: www.bseindia.com & www.nseindia.com

#### PRESENT CAPITAL STRUCTURE AND SHAREHOLDING PATTERN

The capital structure of the Company, as on the date of the Public Announcement and the proposed capital structure of the Company post completion of the Buy Back will be, as follows:-

Particulars	₹ in million		
	Pre Buy Back	Post Buy Back*	
Authorised 50,010,000 Equity Shares of ₹ 10/- each	500.10	500.10	
Issued, Subscribed and Paid-up Pre Buy Back: 36,983,401 Equity Shares of ₹ 10/- each fully paid-up	369.83	349.92	
Post Buy Back: 34,992,492 Equity Shares of ₹ 10/- each fully paid-up			
*Assuming the Company buy back the Indicative Maximum Buy Back Shares. The capit			

structure post completion of the Buy Back may differ depending on the actual number of Equity Shares bought back under the Buy Back.

- 21.2. As on the date of this Public Announcement, there are no partly paid-up Equity Shares no call-in-arrears and no outstanding instruments convertible into Equity Shares except 1,247,688 (One Million, Two Hundred and Forty Seven Thousand, Six Hundred Eighty Eight) outstanding options under ESOS.
- 21.3. Shareholding pattern of the Company, as on July 03, 2020 ("Pre-Buy Back") and post completion of the Buy Back ("Post-Buy Back"), is as shown below

Shareholders	Pre-Buy Back		Post-E	Buy Back#	
	No. of Equity Shares	% of Outstanding Shares	No. of Equity Shares	% of Outstanding Shares	
Promoters	18,772,356	50.76	18,772,356	53.65	
Public Shareholding					
Banks, Financial Institutions, Mutual Funds	7,929,593	21.44			
Individuals	2,451,597	6.63			
Bodies Corporates	271,490	0.74	16,220,136	46.35	
IEPF	775	0.00			
Foreign Institutional Investors	5,851,743	15.82			
NRIs	389,761	1.05			
Others	1,316,086	3.56			
Total	36,983,401	100.00	34,992,492	100.00	

shareholding, post completion of the Buy Back, may differ depending upon the actual number of Equity Shares bought back in the Buy Back.

21.4. The Promoters, members of the Promoter Group and persons in control of the Company are not permitted to deal in the Equity Shares on the Stock Exchanges or off-market, including inter-se transfer of Equity Shares among the Promoters and members of the Promoter Group from the date of the Board Approval until the closure of the Buy Back.

- 21.5. While the Promoters, members of the Promoter Group and persons in control of the Company are not eligible to participate in the Buy Back, depending on the number of Equity Shares bought back by the Company, their effective shareholding percentage in
- 21.6. Such an increase in the percentage holding/voting rights of the Promoters, members of the Promoter Group and persons in control of the Company, is not an active acquisition and is incidental to the Buy Back and if such increase is beyond the limits prescribed under the SEBI (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011, as amended, then Promoters and members of the Promoter Group will avail an exemption from the SEBI under Regulation 10 of SEBI (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 or will reduce their shareholding within ninety days from the Buy Back Closing Date, such that their voting rights fall below the level at which the obligation to make an open offer under sub-regulation (2) of Regulation 3 of SEBI (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 will not trigger.
- MANAGEMENT DISCUSSION AND ANALYSIS ON THE LIKELY IMPACT OF THE BUY 22. **BACK ON THE COMPANY**
- 22.1. The Buy Back is not likely to cause any material impact on the earnings of the Company, except for the cost of financing the Buy Back, being a reduction in the treasury income that the Company could have otherwise earned on the funds deployed for the Buy Back.
- 22.2. The Buy Back of Equity Shares will result in a reduction in the total paid-up Equity Share capital and consequently, is expected to be earning per share accretive. The Company believes that the Buy Back will contribute to the overall enhancement of shareholders value going forward. The amount required by the Company for the Buy Back (including the cost of financing the Buy Back and the Transaction Costs) will be invested out of cash and bank balances/deposits and/or short term investments and/or internal accruals
- 22.3. Pursuant to Regulation 16(ii) of the Buy Back Regulations, the Promoters, members of the Promoter Group and persons in control of the Company are not entitled to participate under the Buy Back. The Buy Back of Equity Shares will not result in a change in control or otherwise affect the existing management structure of the Company.
- 22.4. Consequent to the Buy Back and based on the number of Equity Shares bought back from the Eligible Shareholders, the shareholding pattern of the Company would undergo a change, however, public shareholding shall not fall below 25% of the total paid-up Equity Share capital of the Company.
- 22.5. As required under Section 68(2)(d) of the Act, the ratio of the aggregate of secured and unsecured debts owed by the Company shall not be more than twice the total paid-up Equity Share capital and free reserves post the Buy Back based on both, audited standalone and consolidated financials of the Company.
- 22.6. The Company shall not withdraw the Buy Back after this Public Announcement has been made
- 22.7. The Company shall not raise further capital for a period of six months from the closure of the Buy Back, and the Company shall not issue any shares or other specified securities including by way of bonus, or convert any outstanding options under ESOS/outstanding instruments into Equity Shares till the date of closure of the Buy Back
- Salient financial parameters consequent to the Buy Back based on the standalone and consolidated audited financial statements as of March 31, 2020, of the Company are as

	Standa	alone	Consolidated		
Parameter	Pre-Buy Back (As on March 31, 2020)	Post-Buy Back^ (Based on financial position as on March 31, 2020)	Pre-Buy Back (As on March 31, 2020)	Post-Buy Back^ (Based on financial position as on March 31, 2020)	
Net Worth (₹ in million)	11,113.07	10,018.07	13,068.26	11,973.26	
Return on Net Worth (%)	11.12	12.33	15.99	17.45	
Basic Earnings per Equity Share (in ₹)	33.05	34.91	57.26	60.57	
Diluted Earnings per Equity Share (in ₹)	33.05	34.90	57.25	60.55	
Book value per Equity Share (in ₹)	300.49	286.29	362.00	351.03	
Price/Earnings as per financial statements for the financial year ended March 31, 2020 (in ₹)	11.06	10.47	6.38	6.03	
Total Debt/Equity Ratio (Total Debt/ Networth)  ^ The Networth, Famings	NA	NA	NA	NA	

The Networth, Earnings per share and Book value per Equity Share has been ca using the Networth and Profit after Tax as on March 31, 2020 and the number of Equity Shares has been taken as on the date of the Public Announcement adjusted for the Indicative Maximum Buy Back Shares.

### Note:

- For the above purpose, "Networth" means the aggregate value of the paid-up Equity Share capital and all reserves created out of the profits and securities premium account, after deducting the revaluation reserves, aggregate value of the accumulated losses, deferred expenditure and miscellaneous expenditure not written off, as per the audited standalone and consolidated balance sheet, but does not include reserves created out of revaluation of assets, write-back of depreciation and amalgamation.
- Pre and post Buy Back calculations are based on audited standalone and consolidated financials as on March 31, 2020. The post Buy Back numbers are calculated by reducing the net worth by the proposed Buy Back amount (assuming full Acceptance) without factoring in any impact on the profit & loss account.
- Return on Networth is computed as Profit after Tax for the period divided by average Networth for the period (computed as average of opening and closing Networth).
- Earnings per share calculated as Profit after Tax for the period divided by total number of shares pre Buy Back and total number of shares post Buy Back.

- Book Value per Equity Share calculated as pre Buy Back Networth divided by total number of shares pre Buy Back and post Buy Back Networth divided by total number of shares post Buy Back.
- Price/Earnings is calculated at Buy Back price divided by Earnings per Equity Share pre Buy Back and Earnings per Equity Share post Buy Back
- Total debt/equity Ratio is calculated as total debt divided by Networth.

#### STATUTORY APPROVALS

- Pursuant to Sections 68, 69, 70, 179 and other applicable provisions of the Act and the Rules, if any, made thereunder and the Buy Back Regulations, the Company has obtained the Board Approval as mentioned above
- 23.2. The Buy Back from each shareholder is subject to all statutory consents and approvals as may be required by such shareholder under applicable laws and regulations. The shareholders shall be solely responsible for obtaining all such statutory consents and approvals (including, without limitation the approvals from the RBI, if any) as may be required by them in order to sell their Equity Shares to the Company pursuant to the Buy Back. Shareholders would be required to provide copies of all such consents and approvals obtained by them to the Company's Broker.
- 23.3. The Buy Back shall be subject to such necessary approvals as may be required and the Buy Back from erstwhile overseas corporate bodies and other applicable categories. shall be subject to such approvals of the RBI, if any, under the Foreign Exchange Management Act, 1999.
- 23.4. To the best of the knowledge of the Company, no other statutory approvals are required by it for the Buy Back, as on the date of this Public Announcement, Subject to the obligation of the shareholders to obtain the consents and approvals necessary for transfer of their Equity Shares to the Company, the Company shall obtain such statutory approvals as may be required, from time to time, if any, for completion of the Company's obligations in relation to the Buy Back.

#### **COLLECTION AND BIDDING CENTRES**

The Buy Back will be implemented by the Company by way of Open Market purchases through the Stock Exchanges using their nationwide trading terminals. Therefore, the requirement of having collection centers and bidding centers is not applicable.

#### COMPLIANCE OFFICER AND INVESTOR SERVICE CENTRE

- Mr. Pratik Bhanushali, Company Secretary and Compliance Officer of the Company has been appointed as the Compliance Officer for the Buy Back in terms of Regulation 24(iii) of the Buy Back Regulations.
- 25.2. Compliance Officer contact details, as follows:-

Mr. Pratik Bhanushali Compliance Officer for Buy Back

Regd. Add: Sonawala Building, 1st Floor, 29 Bank Street.

Fort, Mumbai - 400 023, Maharashtra, India. Tel: +91 (22) 6614 8301

Fax: +91 (22) 6614 8655

E-mail: investor@eclerx.com

In case of any clarifications or to address investor grievance, the shareholders may contact the Compliance Officer, from Monday to Friday between 10 a.m. to 5 p.m. on all working days except Saturdays, Sundays and public holidays, at the above-mentioned contact details

25.3. Company's Registrar and Share Transfer Agent has been appointed as the investor service centre for the purposes of the Buy Back, in terms of the Buy Back Regulations, and can be contacted at:-



CIN: U72400TG2017PTC117649 Registration No. INR000000221 Validity Period: Permanent Tel: 18003454001 Contact Person: Mr. S V Raju/ Mr. S Balaii Reddy Email: einward.ris@kfintech.com Website: https://kfintech.com

**EMKAY GLOBAL FINANCIAL SERVICES LIMITED** 

KFIN TECHNOLOGIES PRIVATE LIMITED

#### MANAGER TO THE BUY BACK

The Company has appointed the following as Merchant Banker/ Manager to the



SEBI Reg. No.: INM000011229 Validity Period: Permanent Registration The Ruby, 7th Floor, Senapati Bapat Marg, Dadar (West), Mumbai - 400 028 Website: www.emkayglobal.com Contact Person: Mr. Deepak Yadav/ Mr. Sagar Bhatia Tel: 91 22 6612 1212; Fax: 91 22 66242355 E-mail: eclerx.buyback@emkayglobal.com

CIN: L67120MH1995PLC084899

### 27. DIRECTORS' RESPONSIBILITY

As per Regulation 24(i)(a) of the Buy Back Regulations, the Board accepts responsibility for the information contained in this Public Announcement and for the information contained in all other advertisements, circulars, brochures, publicity materials etc. which may be issued in relation to the Buy Back and confirm that the information in such documents contains and will contain true, factual and material information and does not and will not contain any misleading information. This Public Announcement is issued under the authority of the Board and in terms of the resolution passed by the Board on July 06, 2020 and by the Buy Back committee on July 07, 2020

### For and on behalf of the Board of eClerx Services Limited

Mr. Priyadarshan Mundhra **Executive Director** (DIN: 00281165)

Mr. Biren Gabhawala Independent Director (DIN: 03091772)

Mr. Pratik Bhanushali Company Secretary & Compliance Officer (PAN: AMMPB6578N)

Corporate Materials, PD Administrative Building, Udvogamandal-683 501, Koc

oofpotate Materials, r.b. Administrative building, odyoganianaa-1933 361, 1961 Kerala, India. Phone: 0484 - 2568347, 2545222 Fax: 0484 - 2545998 E-mail: rishab@factltd.com / ssanthosh@factltd.com; Website: www.fact.co.in

**E-TENDER FOR 3.3KV Power Cable** 

Tender No. MM/124/E21734 dt. 03/07/2020 (Tender ID No. 2020\_FACT\_569336\_1)

Bids are invited from experienced and financially sound parties for Supply

of 3.3KV 3 core x 400smm Cables in FACT Udvogamandal Division, based

Interested parties may visit our website (www.fact.co.in) or Central Public

Procurement Portal (http://eprocure.gov.in) for tender details and furthe

on technical specifications and other terms and conditions

updates on the Tenders including extension of due date, if any.

Due date/time for submission of bids: 2PM. on 22-07-2020 Part-A Bids will be opened at 2 PM. on 23-07-2020

THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LTD.

Government of India Enterprise) Regd.Office: Eloo

Place: Mumbai Date: July 07, 2020

NATIONAL SEEDS CORPORATION LIMITED

(A Government of India Undertaking - "Mini Ratna" Company) BEEJ BHAWAN, PUSA COMPLEX, NEW DELHI-110012 (INDIA) CIN:U74899DL1963GOI003913

National Seeds Corporation Limited invites online applications from

professional and dynamic candidates for direct recruitment as

Assistant (Legal) Gd. I, Management Trainee/Sr. Trainee/Diploma

Trainee/Trainee in various disciplines and Trainee Mate (Agri.) for its

Corporate Office, Regional Offices, Area Offices & Farms located all

over India. For details and link for online application etc., please visit

PRESSMA



#### INDIAN INSTITUTE OF TECHNOLOGY GUWAHATI Guwahati - 781039, Assam Phone: 0361 - 2582064 Fax: 0361 - 2692771

### **TENDERS**

Tenders for the following works are invited through online-Annual Maintenance Works for Minor Maintenance of Internal Roads at IITG Campus, Interested parties may visit the following link for the details-www.tenderwizard.com/ IITG

Dean, IPM



नैनीताल बैंक लि. Regd. Office: G.B.Pant Road, Nainital, Uttarakhand (Head Office: Seven Oaks, Mallital, Nainital, Pin 263001, Uttarakhand)

REQUEST FOR PROPOSAL (RFP) No. NTB/IT/INFRA/2020/07/004 The Nainital Bank Limited invites proposal for SUPPLY, INSTALLATION, TESTING AND COMMISSIONING (SITC) OF ICT INFRASTRUCTURE AT DC, NEAR DR AND FAR DR HOSTED AT SERVICE PROVIDER DATA CENTER AND MANAGED TELECON AT BANK BRANCHES/OFFICES WITH OPERATION & MAINTENANCE.

Details are available under Tender section on Bank's website: www.nainitalbank.co.in "Addendum/Corrigendum", if any, shall be issued on Bank's website under tender sectior in subsequent days. Bidder should refer the same before final submission of the proposa Last date for submission of the above RFP will be 28-July-2020 by 4.00 PM.

Place : Nainital Date: 08.07.2020 CIN No.-U65923UR1922PLC000234

CHIEF OPERATING OFFICER THE NAINITAL BANK LIMITED



Senior Manager (MATERIALS)

INDIAN INSTITUTE OF TECHNOLOGY GUWAHATI Guwahati – 781039, Assam Phone: 0361 - 2582064 Fax: 0361 - 2692771

## **TENDERS**

Tenders for the following works are invited through online Group-A: Waterproofing treatment work for Hostel Buildings at IITG campus.

Group-B: Waterproofing treatment work for Residential Quarters B, C, D, E and F-Type Qtr, at IITG campus. Interested parties may visit the following link for the detailswww.tenderwizard.com/ IITG

Dean, IPM

### NSC website: www.indiaseeds.com Sr. General Manager (HR)

Corporate Communication Division, Head Office Plot No. 4 Sector - 10. Dwarka, New Delhi - 110075

पंजाब नैश्नान बैंक 💟 punjab national bank

### **TENDER NOTICE**

Puniab National Bank invites online bids for "Appointment of Agency for Social Media Management" from eligible bidders. Interested bidders may visit our e-procurement website https://etender.pnbnet.in o https://www.pnbindia.in for downloading the detailed RFP document

The bids are required to be submitted online using digital certificates (Signing & encryption) through our e-Procurement system. Last date and time for Online Bid Submission (for both technical & Commercial) (hash submission) is 30.07.2020 till 1700 hrs. and Bid Submission & Bid Re-Encryption is 31.07.2020 till 1500 hrs. Any corrigendum/clarification in respect of above said RFP shall be released only on the above said website, which may be visited regularly. Assistant General Manager

# Mindtree

### MINDTREE LIMITED

Regd. Office: Global Village, RVCE Post, Mysore Road, Bengaluru-560059, Karnataka, India. Corporate Identity Number (CIN): L72200KA1999PLC025564 | Ph.: + 91 80 6706 4000 Email: investors@mindtree.com | Website: www.mindtree.com

### NOTICE OF BOARD MEETING

NOTICE is hereby given that the meeting of the Board of Directors of the Company will be held on Tuesday, July 14, 2020, inter alia, to consider the audited financial results of the Company for the first quarter ended June 30, 2020.

Further details are available at:

www.nseindia.com

Company website: www.mindtree.com/about-us/ investors Stock Exchanges website: www.bseindia.com

By order of the Board for Mindtree Limited Place: Bengaluru Date: July 6, 2020 Sd/-

Vedavalli S

### Super Spinning Mills Limited CIN:L17111TZ1962PLC001200 Regd. Office: 'Elgi Towers', P.B No: 7113 Green Fields Puliakulam Road, Coimbatore - 641 045 Tel: 0422-2311711

NOTICE OF POSTAL BALLOT / E-VOTING

e-mail: investors@ssh.saraelgi.com Web: www.superspinning.com

Members are hereby informed that pursuant to Section 110 of the Companies Act, 2013 ead with Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 and ir erms of the General Circulars No.14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13 2020 and 22/2020 dated June 15, 2020, issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA Circulars"), the Company has completed mailing of the Postal Ballot notice to all its shareholders who have registered their e-mail IDs on 06th July 2020, for seeking consent of the members through voting by electronic means to transact the businesses as set out in the Postal Ballot Notice dated 27th June 2020 in respect of the ollowing matters:

- . To approve the sale of undertaking under Section 180 (1) (a) of the Companies Act,
- To appoint Mr. Sanjay Krishna Ramamurthi, (DIN 08730627) as Director of the

pursuance of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and MCA Circulars, the Company has engaged the services of Link Intime India Private Limited ("LIIPL") to provide e-voting facility to the Members of the Company through instavote platform at the link https://instavote.linkintime.co.in.for passing of the resolutions mentioned in the Postal Ballot Notice. The said documents were sent only through electronic mode to those members

who have registered their e-mail addresses with the Company or with the Depositories. In compliance with the requirements of the MCA Circulars, hard copy Depositories. In compliance with the requirements of the MCA Circulars, hard copy of Postal Ballot Notice along with Postal Ballot Forms and pre-paid business envelope will not be sent to the shareholders for this Postal Ballot and shareholders are required to communicate their assent or dissent through the remote e-voting system only. Therefore, those shareholders who have not yet registered their e-mail addresss are requested to get their e-mail addresses submitted by following the procedure as mentioned in the postal ballot notice.

Members whose names are recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date i.e. Friday, 03rd July 2020 only will be entitled to cast their votes by e-voting. The persons who are not members of the Company as on the cut-off date, should treat this Notice as

nformative only. Members are requested to carefully read the instructions printed for voting through e voting on the Notice. Members are also requested to note the following

1		06.07.2020
2	Date and time of commencement of remote e-voting /	07.07.2020 at 9.00 a.m.
	postal ballot	at 9.00 a.m.
3		05.08.2020
	Remote e-voting will not be allowed beyond this date and time	at 5.00 p.m.
1		03.07.2020

Mr.M.D.Selvaraj of MDS & Associates, Practicing Company Secretaries, Coimbatore has been appointed as the Scrutinizer for conducting the Postal Ballot voting process. The result of the Postal Ballot e-voting shall be announced on or before 5.00 P.M on Friday 07th August 2020 at the Registered Office of the Company and the same shall be intimated to the stock exchanges where the shares of the Company are listed. The results shall also be displayed on the Company's website www.superspinning.com and on the LIIPL's website https://instavote.linkintime.co.in.

For any grievance/ gueries relating to voting by electronic means, shareholders are requested to write an e-mail at enotices@linkintime.co.in or Call at Tel: 022 4918 6000 or contact M/s.Link Intime India Private Limited, 'Surya', 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowipalayam Road, Coimbatore – 641028 or their telephone number 04/22-2314792 or Mrs. Narmatha G.K, Company Secretary at the Company's Register Office at 'Elgi Towers', P.B No: 7113, Green Fields, Puliakulam Road, Coimbatore – 641045; or Phone No.: 0422-2311711; or E-mail ID: investors@ssh.saraelgi.com.

The Notice of the Postal Ballot is available on the Company's website www.superspinning.com., LIIPL's website https://instavote.linkintime.co.in and on the websites of the National Stock Exchange of India Limited www.nseindia.com and the BSE imited www.bseindia.com.

By Order of the Board For Super Spinning Mills Ltd Narmatha G K

Coimbatore 06.07.2020 **Company Secretary** 

Website: http://www.empeegroup.co.in

#### **EMPEE DISTILLERIES LIMITED** CIN: L15511TN1983PLC010313 Old No. 47, New No. 99, Canal Bank Road, C.I.T. Nagar, Nandanam, Chennai - 600035, Tamilnadu

**PUBLIC NOTICE** Notice is hereby given that pursuant to the approval of Resolution Plan by Hon'ble National Company Law Tribunal, Chennai Bench (NCLT) on 20th Jan. 2020, Public Notice dated 10th April 2020, notices issued by BSE Limited and National Stock Exchange of India Limited on July 03, 2020 and in accordance with regulation 3(3)(a) or Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2009 (as amended), the shares of the company will be suspended from trading wef July 17 2020 (i.e. wef closing hours of trading on July 16, 2020) and the admission to dealing

n the securities of the company shall be withdrawn (delisted) wef July 24, 2020 As approved by Hon'ble NCLT, the entire existing shareholding of the company shall stand extinguished for NIL consideration. The resolution plan mandates that all the rights of the existing shareholders in Company shall stand extinguished and none of the existing shareholders shall have any rights whatsoever, in the Company, its assets or its

S. Raiendran IBBI Regn. No. IBBI/IPA-002/IP-N00098/2017-18/10241 Resolution Professional & Head-Monitoring Committee In the matter of Empee Distilleries Ltd. Email: cs.srajendran.associates@gmail.com



### KARNATAKA GRAMIN BANK (A Scheduled Bank established by Government of India; Sponsored by Canara Bank

GA Wing, Head Office: Ballari – 583 103 Phone: 08392-236461, 236465; e-mail: psitw.itd@kgbk.in Website: www.karnatakagraminbank.com

installation, commissioning and maintenance of UPS Systems, UPS Systems & Batteries and Batteries. For further details and collection of Application Form, Please visit our Bank's Website www.karnatakagraminbank.com

Applications are invited in the prescribed format in sealed

envelope for Empanelment of Vendors for supply

Interested parties may go through and submit their response in time. Amendments, if any, will be hosted in the Bank's Website only. The duly filled-in application is to be submitted to the above

Office on or before 06-08-2020 up to 5.00 PM. Sd/-

General Manager.

**Company Secretary** 



கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி

## கோபியில் ரு.1 கோடி வளர்ச்சி பணிகள்: அமைச்சர் செங்கோட்டையன் பூமிபூஜை

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பால்வளத்தலைவர் கே.கே. கோபி கோட்டாட்சி காளியப்பன், ஜெயராமன், நம்பியூர்

கோபி

ஆகிய

தொகுதிக்கு

கூடக்கரை,

பள்ளிகள்

கிழக்கு

மற்றும்

பணிகளில்

முகக்கவசம்

அடிக்கடி

பாதுகாப்பு

கட்டாயம்

பணிகளில்

வேண்டுமெனவும்

வழங்கப்படும்

மண்டலத்தில்

தேவையான

பொருட்கள்

அங்குள்ள

பணியாளர்கள்

அதிகாரிகளுடன்

கேட்டறிந்தார்.

மசக்காளிபாளையம்

உட்பட்ட

இடைநிலை

கட்டிடப்பணிகளை

கோவை, ஜூலை s–

உழவர் சந்தையில்

நம்பியூர்

பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில்

கல்வித்திட்டத்தின் கீழ் அறிவியல்

பள்ளிக்கட்டிடம் ஆகியவை 1 கோடி

நூலகம்,

மாநகராட்சி,

மாநகராட்சி கமிஷ்னர் ஷ்ரவண்குமார்

அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து,

போதிய சமூக இடைவெளியினை

கடைபிடித்து பொருட்களை வாங்கிச்

சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

ஈடுபட்டிருந்த மாநகராட்சி சுகாதாரப்

கைகளை

மற்றும்

தூய்மைப்

பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில்

உணவுகளின் தரம் குறித்தும் நேரில்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள

மூலமாக வழங்கப்பட்டு வருவதை

டிஜே நகர் பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்

பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிழக்கு

தூய்மைப்

செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பறக்கும்

வியாபாரிகள்

உயர்த்தப்பட்ட

நம்பியூர்

ஊராட்சி

பாவேசு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, கோபிக்கல்வி சிவக்குமார், ເທດທຳ அலுவலர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவி, உதவிப்பொறியாளர் மைதிலி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

## வெங்கடேஷ், நம்பியூர் கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை

கமிஷ்னர் ஷ்ரவண்குமார் ஜடாவத் ஆய்வு



அப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், வடக்கு மண்டலத்தில் குழாய் நீ**ர்க்**கசிவினைப் பார்வையிட்டு உடனடியாக சரிசெய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, எல்லைத்தோட்டம் ரோடு பீளமேடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டார்.

மண்டலத்திற்குட்பட்ட தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வியாபாரிகளுக்கு அங்காடி கையுறைகள் அணிவதன் விவரித்து, பயன்பாட்டை கையுறைகளை வழங்கினார்கள்.

மார்க்கெட் பகுதியிலுள்ள மலர் அங்காடி புதுப்பிக்கும் பணிகள் பார்வையிட்டு, நடைபெறுவதை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு சம்மந்தப்பட்ட கமிஷ்னர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.

நகரா**ட்**சி

பலரும்

காந்திராஜன், வர்த்தக சபை தலைவர்

ஜி.டி.கோபால கிருஷ்ணன், துணை

கண்காணிப்பாளர்கள் கே.ஜி.சிவக்குமார்,

விவேகானந்தன் மற்றும் ஆய்வாளர்கள்,

*கமிஷ்ன*ர்

என எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில்,

வியாபாரிகள்

கொண்டனர்.

### பொள்ளாச்சியில்

படை

ஈரோடு

சட்டமன்ற

ஒன்றியப்பகுதிகளான

மூணாம்பள்ளி,

அனைவருக்கும்

மதிப்பிலான

கோவை

மண்டலத்திற்கு

சிங்காநல்லூர்

ஜடாவத்

அருகே

அணிவது,

கழுவுதல்

அணிந்து

அறிவுறுத்தி,

மேலும்,

ஈடுபட

பணியாளர்களிடம்

உபகரணங்களை

பொதுமக்களுக்கு

பொதுமக்களுக்குத்

அத்தியாவசியப்

பார்வையிட்டு,

தொட்டியினை

மாநகராட்சி

பறக்கும்

அங்குள்ள

## வணிக, மளிகை கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு



பொள்ளாச்சி, ஜூலை க– பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏற்கெனவே நடைமுறையில்

செ.ம.தொ.இ./ 2545 /ஒப்பந்தப்புள்ளி/2020

உள்ள விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வலியுறுத்துவது என்றும், நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கவும், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க வேண்டும் என்றும், உணவகங்கள் 8 மணி வரை திறந்து பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், 5 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிப்பதுடன் 'சீல்' வைக்கப்படும்

	PALLIPALAYAM MUNICIPALITY  Solid Waste Management  Roc .No: 1184/2018/H1 Tender Notice Date: 07.07.2020  Bids in Two Cover System invited from eligible Registered Contractors for the following work through E - Tendering or OFF line submission.					
SI. No	Works	Estimate Amount (Rs. in lakhs )	EMD	Period of completion		
1	Solid Waste Management Engagement of 94 labours on Contract basis by Out Sourcing from private service provider for the Sanitation Work to Pallipalayam Municipality (Roc. No. 1184/2018/H1)	173.52	1 % of the Estimate Value	12 Months		
<ol> <li>Bid documents can be had in office on payment and also downloaded from the website https://tritenders.gov.in at free of cost from 16.07.2020 to 29.07.2020 upto 3.00 pm. 2. Amount Earnest Money Deposit will be 1% of the Value of Estimate. 3. Any additional details related to this tender can be had from the office on all working days during office hours. 4. Important dates</li> </ol>						
i	Date and time of Pre bid meeting 24.07.2020 (Friday) at 11.00AM			1.00AM		
ii	Last date and time for downloading bid documents 29.07.2020 (Wednesday) upto 2.00PM			pto 2.00PM		
iii	Last Date and time for submission of bid document through E - Tendering and OFF line submission. 30.07.2020 (Thursday) upto 3.00PM					
iv	Date and time of opening of the Technical Bid 30.07.2020 (Thursday) at 3.30PM					
4. In the event of specified date for submission of bids is declared as holiday, bids will be opened on the next working day at the same time and venue.  DIPR / 2548 / TENDER / 2020 Commissioner, Pallipalayam Municipality.						

அமிழ்நாடு அரசு - பொதுப்பணித்துறை கட்ட அமைப்பு கணிகாணிப்பு பொறியாளர், பொ.ப.து., கட்ட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்ட அழுவலகம், சேலப்-7. அத்திகாண் விண்ணியாட்பம் மற்றும் பராமரிப்பு) வட்ட அழுவலகம், சேலப்-7. அத்திகாண் விண்ணியாட்பம் மற்றும் மற்றும் பராமரிப்பு) பெர்க்குப்புள்ளி அமைப்பு கொற்க கொல்கிய கூற்றும் குறியாட்பு கூறிய கூறிய குறியாட்டு கூறிய குறிய குறிய கூறிய குறிய குறிய கூறிய				
ह्य. हाउन्हों	เมลล์เกียล์ Giuni	பணியின் தோராய மதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி 12% உட்பட) (ரூபாய் இலட்சத்தில்)	முன் வைப்புத் தொகை (நு)	வேலையை முடிக்க நிர்ணயிக்கப் பட்ட காலம்
1.	<b>சேலம் மாவட்டம் - சன்னியாசிகுண்டு</b> அருள்சிகு தண்டாயுதபாணி கூயாசி திருக்கோயிலில் பல்நோக்கு கடம் கட்டும் பணி,	228.50	1,25,000	12 மாதங்கள்
	கிருச்சுள்ளிர் மாவட்டம் - <b>பகைவரனப்பள்</b> ளி அரசு மேற்றிலைப்பள்ளில் நமாந்டு நிதி உதவித் திடந்தில் கீழ் 4 வருச்படைகளுக்கும் அறிவிமல் அம்வுக்கூடம், 3 வரிவரை தொகுதிகள் (ஆணிகள் - 2 மற்றும் பெலக்கள் - 1), குடிநி வசதி மற்றும் சற்றுச்சவருடன் கபுய கட்டடம் கட்டுப் பணி.		1,17,000	12 மாதங்கள்
ஒப்தத்கத்கார் வதப்பு : ஒப்பத்தக்காராக வதப்பு 16 (ஒன்று மாநில் கானில் இவட்ட அவலில் (நடியர்75.00 இடித்தத்திருந்தி வேல்) முன் கைப்புத் தொகை செலுத்த வேண்டிய அனுவலர் வியர் ப <b>யன் விண்க என்.</b> 12 சொற்போடுயாள்) கொடது, கட்டட்டகள் (கோட்டம் <b>Ereuti</b> <b>யனி விகை கை.</b> 22 சொற்போற்பாற்றி கொடது, கட்டட்ட கட்பு கொட்டம், <b>விகுக்கும்</b> ஒப்தத்தப்அள் அவணங்களை http://www.tenders.tm.govin.n.snp.govin.n				

## சிவா டெக்ஸ் யார்ன் சார்பில் வைரஸ்

எதிர்ப்பு முகக்கவசம்

\_ கோவை, ஜூலை *s*\_ கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ் நிறுவனம் சார்பில் யார்னின் ஜவுளி வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புடன் கூடிய மறுபயன்பாட்டுக்கு உரிய வகையில் 49 ரூபாய் மதிப்பில் 'மெடிக் விரோஸ்டட்' எனும்

முகக்கவசம் அறிமுகம் செய்யப்பட்டு

உள்ளது. பேசிய, சிவா குறித்து டெக்ஸியார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் கே.எஸ்., கூறுகையில், குறைந்த, ஆனால் தரமான முகக்கவசங்களை பாதுகாப்பான சாமானியர்களுக்கு வழங்குவதே சிவா டெக்ஸியார்ன் நிறுவனத்தின் குறிக்கோ ள். இதன் மூலம், கொரோனாஉள்ளிட்ட மற்ற நோய்த்தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இது ஒரு, 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு, ஆனால் சர் தரம் வாய்ந்தது" என்றார். வதேச மேலும், பிரத்யேகமான முகக்கவசத்தை, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், செய்ய விற்பனை இந்நிறுவனம்

திட்டமிட்டுள்ளது என்றார்.

### பொது அறிவிப்பு

நகரில் குடியிருக்கும் ரா.மனோகரன், த/பெ.லேட்.ராமசாமி ஆகிய எனது கட்சிக்காரர் கொடுத்த அறிவுறுத்தலின்படி கொடுக்கும் பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் தாத்தா லேட்.கருப்பதேவர் அவர்களுக்கு 5,2,1968ஆம் தேதியன்று கோவை ஜாயிண்ட் II சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கிரைய (ஆவண எண்.316/1968) அசல் ஆவணத்தை எனது கட்சிக்காரர் கடந்த 02.07.2020 அன்று ஜெராக்ஸ் எடுப்பதற்காக தாளியூரில் இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு எடுத்து செல்லும்போது மேற்படி அசல் ஆவணத்தை கைசோர்ந்து தவறவிட்டு விட்டார். மேற்படி அசல் ஆவணம் கிடைக்கபெற்றவர்கள் எனது முகவரிக்கோ எனது கட்சிக்காரரின் முகவரிக்கோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி ஆவணத்தை வைத்து வேறு ஏதேனும் வில்லங்க விவகாரங்களுக்கு உட்படுத்தினால் அது எனது கட்சிக்காரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ டவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அறியவும்

зз-B, P.N.S.Building, Mill Road, Coimbatore-64100

M.J.SALAHUDEEN, B.A.B.L, Advocate

### பொது அறிவிப்பு

கோவை–34, துடியலூர் அஞ்சல், V.G. மருத்துவமனை பின்புறம் ஸ்ரீமுருகன் நகர், க.எண்.9/1Aல் வசிக்கும் G.V.ரகோத்தமன் அவா்களின் மனைவி திருமதி.பத்மா ஆகிய எனது கட்சிக்காரா் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தான கோவை, துடியலூர் கிராமம் க. ச. . 433 நெ. கா. பு. ஏ. 6 . 10 பூமியை வீட்டு மனைகளாக பிரித்துள்ள ஸ்ரீ முருகன் நகரில் 2403 சதுரடி கொண்ட சைட் நெ. 1 ல் கிழ<sup>்</sup>புறம் ஓர் பகுதியான 1131 சதுரடி இடத்துக்குண்டான 22.08.2003ம் தேதி எழுதி 4111/2003 எண்ணாக பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கிரைய அசல் ஆவணத்தை கடந்த 12.06.2020 அன்று எனது கட்சிக்காரா் ஜெராக்ஸ் எடுக்க கொண்டு சென்றபோது துடியலூரில் பேருந்து நிறுத்தம் பகுதியில் மேற்படி ஆவணத்தின் ∋வது பக்கம் மட்டும் தொலைந்து போனதாகவும் அந்த பகுதியில் விசாரித்தும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்று இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து அது CSR 276/2020 எண்ணாக பதிவு செய்து தேடுதலில் உள்ளது. மேற்படி 9வது பக்கம் கிடைக்க பெற்றவர்கள் மேற்படி எனது கட்சிக்காரரிடமோ மேற்படி காவல் நிலையத்திலோ ஒப்படைக்க வேண்டுகிறோம்.

No.17B, வேம் பிரிண்டர்ஸ் மேல்மாடி, துடியலூர்,

N.மல்லிகார்ஜீனன் B.Com.,B.L., வழக்கறிஞர் Cell:94426 44356

### பொது அறிவிப்பு

கோயமுத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், பூலுவப்பட்டி கிராமம், மோளபாளையம் பஜனை கோவில் வீதியில் கதவு எண்.15/1ல் வசித்து வரும் என்னுடைய கட்சிக்காரர் ராமசாமிக் கவுண்டர் மகன் திரு.R.சதாசிவம் என்பவர் தகவலின் பேரில் நான் தரும் பொது அறிவிப்பு என்னவென்றால்.

என்னிடம் சட்ட ஆலோசனை என்னுடைய கட்சிக்காரர் பெறுவதற்காக கடந்த 25.06.2020ந் தேதி கோவை கலைக்கல்<u>ல</u>ாரி சாலையில் உள்ள எனது அலுவலகத்திற்கு தனது தகப்பனார் கவுண் டருக்கு பாத்தியப்பட்ட சார்பதிவாளர் அவர்கள் அலுவலகத்தில் 788/1986 நெம்பராக பதிவாகியுள்ள கிரையப் பத்திரத்தையும் கோயமுத்தூர் 2நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 591/1975 நெம்பராகப் பதிவாகியுள்ள அதன் மூலப்பத்திரத்தின் சான்றிட்ட நகலையும் கொண்டு வந்தார். என்னிடம் ஆலோசனை பெற்ற பின்னர் கோவையிலிருந்து மோளபாளையம் செல்லும் <sup>-</sup>பேருந்தில் வந்து வடிவேலாம்பாளையத்தில் இறங்கி டீ சாப்பிட்டுவிட்டு மோளபாளையம் செல்லும்போது ஆவணங்கள் கொண்டு வந்த பை கை தவறிவிட்டதாகவும். அக்கம் பக்கத்தில் தேடியும் ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கிறார். மேற்படி ஆவணங்களை கண்டெடுத்தவர்கள் என்னிட்மோ அல்லது என் கட்சிக்காரரிடமோ இந்த அறிவிப்பு கண்ட ஏழு நாட்களுக்குள் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அதற்கு தகுந்த சன்மானம் தரப்படும். மேற்படி ஆவணங்களை வைத்து யாரேனும் ஏற்படுத்தும் வில்லங்க விவகாரங்கள் என் கட்சிக்காரிின் தகப்பனாருக்கு கீழ் சொத்து விவரத்தில் கண்டுள்ள சொத்திலுள்ள உரிமையை எவ்விதத்திலும்

பாதிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சொத்து விபரம்

கோயமுத்தூர் ரிடிடு, <u>தொண்டாமுத்தூ</u>ர் சப்ரிடிடு, பேரூர் வட்டம்(முன்பு கோவை தெற்கு வட்டம்) பூலுவபட்டி கிராமம் க.ச.எண்.490 பு.ஏ.5.30 இதில் கிழபுறம் பு.ஏ.3.00 இதில் மேல்புறம் பழனிக்கவுண்டர் பூமிக்கு (வடக்கு)ஆ, பழனிகவுண்டர் பூமிக்கு (தெற்கு), ரங்கசாமி கவுண்டர் பூமிக்கும் (கிழக்கு) கனகாசலக வுண்டர் பூமிக்கும் (மேற்கு) இதன் மத்தியில் பு.ஏ.1.50 இந்த விஸ்தீரணமுள்ள பூமியும் அதிலுள்ள மாவடை மரவடை சகிதம்

No.307 Lawyers Chamber District Courts, Coimbatore-18 P.RAMACHANDRAN, B.Com., B.L., Cell:94882 08158

### பொது அறிவிப்பு

கோயமுக்கார் மாவட்டம்–641 041, வடவள்ளி, வ.ஊ.சி நகர், க எண்.17–ல் வசித்து வரும் திரு.கஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி.ஜான்சிராணி என்னவென்றால்

. கடந்த 18.06.2020 அன்று கோவை ரயில்நிலையம் அருகில் உள்ள வங்கியில் கீழ்க்ணட சொத்து விபரம் அடங்கிய சொத்தானது விருதுநகர் ஜாயிண்ட்– நிர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 08.03.2001–ம் தேதியன்று பதியப்பட்ட . கிரைய சாசன பத்திர எண்.452/2001 என்ற கிரைய பத்திரத்தை வைத்து வங்கியில் லோன் பெறுவதற்காக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள வங்கி மேலாளரிடம் விபரத்தை கேட்டுவிட்டு சுமார் 12.00 மணிக்க ாங்கே கவுடர் வீதியில் உள்ள மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கிவிட்டு தாமஸ் வீதியும், ஒப்பணக்கார வீதியும் சந்திக்கும் சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் பையில் வைத்திருந்த மேற்கண்ட தனது கைப்பையையும் அதில் வைத்திருந்த அசல் ஆவணமும் காணாமல் போய்விட்டது. மார்க்கெட்டில் மளிகை சாமான்கள் வாங்கும் வரை தனது கைப்பையும் அதிலிருந்த அசல் ஆவணம் இருந்ததாக தெரிவிக்கிறார். அதை இன்று வரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்கண்ட கிரைய பத்திர சொத்தின் மீது வில்லங்கம் இது நாள் வரை எதுவும் இல்லை. ஆகவே மேற்சொன்ன கிரைய பத்திரம் யாரொருவரேனும் கிடைக்கப் பெற்றாலும் கீழக்கண்ட முகவரியில் என்னிடமோ, அல்லது எனது கட்சிக்காரரிடமோ நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேற்படி அசல் பத்திரத்தை வைத்து வேறு ஏதேனும் வில்லங்க விவகாரங்களுக்கு உட்படுத்தினால் அது எனது கட்சிக்காரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை இதன் மூலம் அறியவும்.

சொத்து விபரம் விருதுநகர் மாவட்டம், <u>விருதுநகர்</u> ஜாயிண்ட்– நிர்சார்பதிவாள அலுவலகம், அருப்புக்கோட்டை தாலுக்கா, சூலக்கரை கிராமம், பைமாஷ் நிர் 1215-க்கு தற்போது சர்வே நிர் 220/1-ல் ஏக்கர் 2 செண்ட் 92-ல் சாலைகள் மாலுக்குள்பட்ட கீழ்புறமுள்ள 20 அடி அகலபாதையில் 10 அடி நிலம் சேர்த்து வடதலை தென்தலை கிழமேலடி 65, கீழ்தலை மேல்தலை தென்வடலடி 37½ அளவுள்ள 2437½ சதுரடி பரப்புள்ள காலி மனை நிலம் சமஸ்தமும்.

414, 4TH FLOOR, SRI THEVAR COMPLEX, S.ANANTHEESWARAN, M.A., B.L., ADVOCATE CELL: 99409 00460 NEAR AVINASHI ROAD FLY OVER COIMBATORE-641018

#### உயர்திரு சார் ஆட்சியர் அவர்கள் பொள்ளாச்சி . சக்கிவேல் த/பெ. வெள்ளைத்துரை

2 / 231, கோலார்பட்டி பொள்ளாச்சி

–எதிர்– உயர்திரு சார் ஆட்சியர் அவர்கள் பொள்ளாச்சி ....எதிர்மனுதாரர்

அறிவிப்பு

கடந்த பெற்றோர் எனது வெள்ளைத்துரை வள்ளியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்ததை பிறப்புப் பதிவுசெய்து பதிவேட்டில் பிறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளேன் என் மனு மீது ஆட்சேபனை இருப்பவர்கள் னங்களுக்குள்

கேட்டுக்கொள்ளப்படுகிறேன். V. சக்திவேல்

## After ten days of the publication

THREE months thereafter S.BALAJI, permanently Residing at 7/S 8, SRI MURUGAN NAGAR,V.G.RAO NAGAR, PHASE-2, GANAPATHY COIMBATORE-641006 Intend having my enrolment as ar advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may Notify the same to the Bar Council within 10 days.

S.BALAJI

### பெயர் மாற்றம்

R.Krishnachanth, கேகி: 08.03.2017, Coimbatore மாவட்டம்: No.14/97/17, Vinayakarkoil Goundenpudur, Alandurai Coimbatore–641101. என்ற முகவரியில் வசிக்கும் எனது மகன் இனி R.V.GOWTHAM என்று அழைக்கப்படுகிறான்

P.RAJKUMAR (Father)

### பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரரின் தகப்பனாரான N.கிருஷ்ணசாமி என்பவருக்கு கோணை ாவட்டம், செட்டிபாளையம் கிராமம், MRK நகரில் உள்ள புல எண்.464/A2B . 65/C1 மனை எண். 1ல் உள்ள 1738 சதுரடி அல்லது 3 செண்டும் 431 சதுரடியும கொண்ட சொத்தாது பத்திர எண்.1636/1997ன் படி பாத்தியப்பட்ட மேற்படி ஆவணமானது கோவை, கிணத்துக்கடவு சார்ப மேற்படி ஆவணமானது கோவை, கிணத்துக்கடவு சார்பதிவாளர். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சொத்திற்கு வருவாயத்துறை ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்காக அசல் பத்திரத்தினை கடந்த 23.06.2020ம் தேதி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஜொர்க்ஸ் கடைக்கு இருசக்கர் வாகனத்தில் பெட்ரோல் பேங்க கவரில் அவுக்குக்கோண்டு செலுக்குக்கு வாகனத்தில் பெட்ரோல் அல்லந்துள்ள இதுள்ளது. டேங்க கவரில் வைத்துக்கொண்டு ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்ற போத மேற்படி எனது கட்சிக்காரரின் இருசக்கர வாகனத்தில் டேங்க கவரில் இருந்த மேற்படி அசல் பத்திரத்தினை காணவில்லை. உடனே வரும் வழி மற்றுப் கூறப்படி அசல் பத்திரத்தனை கொண்டியல்லை. உடன் வரும் வழி மற்றும் அனைத்து இடங்களிலும் சென்று மேற்படி அசல் பத்திரத்தை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ அதனை எடுத்துச்சென்று விட்டார். எனவே அந்த ஆவணத்தை யாராவது பார்த்தால் என் வசமோ எனது கட்சிக்காரரிடமோ ஓப்படைக்குமாறு வேண்டுகிறேன். தவறுதலாக யாரேனும் அந்த ஆவணத்தை மோசடியாக உபயோகிக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியவும்.

சொத்து விபரம்

திருப்பூர் ரிடிடு, கிணத்துக்கடவு ரீசப்டி, கோயமுத்தூர் தெற்கு வட்டம் செட்டிபாளையம் கிராமம், க.ச.464 ஏ 2 பி மற்றும் க.ச.465 சி 1 நெ. காலைகளை வீட்டு இடங்களாக பிரித்து எம்.ஆர்.கே.நகர் "சி" (செட்டிபாளையம் பேரூராட்சி ந.க.எண்.324/94 நாள்.1.8.94ல் சயிட் எண்.1 எலலையும் அளவுகளுட தென்வடல் 20 அடி லேஅவுட் ரோட்டுக்கும் கிழக்கு, சயிட் எண்.2க் தெண்கடல் 22 அடி கலிஅடிடி தேர்பட்டுக்கும் கிழமேல் லேஅவுட் ரோட்டுக்கும் வடக்கு, இதன் மத்தியில் தென்வடல் கிழபுறம் 50 அடி, தென்வடல் மேல்புறம் 45 அடி, கிழமேல் தென்புறம் 30 அடி, கிழமேல் வடபுறம் 35 அடி ஆக இந்த அளவுள்ள 1738 சதுரடி அல்லது 3 செண்டும் 431 சதுரடியும் கொண்ட வீடுகட்டும் காலியிடமும் மேற்படி லேஅவுட் ரோடுகளில் நடந்தும் வண்டி வாகனாதிகள் கொண்டு சென்று அனுபவித்துக்கொள்ளும் பாத்தியம் சகிதம் மேற்படி இடம் முன்பு க.ச.464/2, க.ச.465/1பி காலைகளுக்கு கட்டுப்பட்டது

No.103, Lawyers Chamber, District Court Complex, Coimbatore-18

Advocate Cell:85087 08017

# சூப்பர் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்

CIN:L17111TZ1962PLC001200 லுவலகம்: 'எல்ஜி டவர்ஸ்' தபால் பெட்டி எண். 7113, க்ரீன் பீல்ட்ஸ், ரியகுளம் ரோடு, கோயமுத்தூர்–841045 Tel: 0422–2311711 emai: investors@ssh.saraeigi.com Web: www.superspinning.com தபால் ஓட்டு/மின்னணு வாக்குப்பதிவு அறிவிப்பு

துபால் ஓட்டு / மின்னனு வாக்குப்பதிவு அறிவிப்பு கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 110 மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 110 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 22 மற்றும் இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 17/2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை கண். 17/2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை கண். 37/2020, ஜூன் 55, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கைகள் 32/2020 ("MCA சுற்றறிக்கைகள்")ன்படி, கீழ்க்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக 27 ஜூன் 2020 தேதியிட்ட தபால் ஒட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்துவதற்கு உறுப்பினர்களின் ஒப்புத்தை பெற. 08 ஜூலை 2020 அன்று கம்பெனியின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு தபால் ஓட்டு அறிவிப்பு அனுப்பும் பணியை கம்பெனி முடித்துள்ளது என்று உறுப்பினர்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 180 (1) (ஏ)ன் கீழ் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தல் திரு, சஞ்சய் கிருஷ்ண ராமமூர்த்தி (DIN 08730627) அவர்களை நிறுவனத்தில் இயக்குநாக நியமித்தன்.

இயகுருநாக நடங்கதன். கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் திர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) 2015ன் விதி 44 மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சக சுற்றறிக்கைகளின்படி, தபால் ஓட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற https://instavote. inkintime.co.inல் உள்ள இன்ஸ்டாவோட் பினாட்பார்ம் மூலமாக கம்பெனியின் உறுப்பினர்கள் மின்னணு முறையில் வரக்களிப்பதற்கான வசதிக்கு My. லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லம்பெட்டின் ("பிரட்") சேவையை கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது.

கம்பெனி ' அல்லது ' டெபாசிட்டரிகளிடம் ' மின்னஞ்சல்'' முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே மேற்சொன்ன ஆவணங்கள் அனுப்பப்படும். எம்சிஏ சுற்றறிக்கைகளின் தேவைகளுக்கு இணங்க, தபால் ஒட்டு அறிவிப்பின் ஹார்ட் காப்பி. தபால் ஒட்டு படிவங்கள் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்திய வணிக உறை ஆகியவை எம்சிக் சுற்றற்க்கைகளின் தேவைகளுக்கு இணங்க. தபால் ஓட்டு அறிவிப்பின் ஹார்ட் காப்பி, தபால் ஓட்டு படிவங்கள் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்திய வணிக உறை ஆகியவை தபால் ஓட்டுக்காக பங்குதார்க் ளுக்கு அனுப்பப்படமாட்டாது மற்றும் பங்குதார்கள் தங்கள் ஒப்புதல் அல்லது கருத்து வேறுபாட்டை தொகைலதூர மின்னனு வாக்குப்புகினின் மூலம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். எனவே, இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத பங்குதாரர்கள் தபால் ஓட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தடைமுறைகளைப் பின்பறிற் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை சமர்ப்பித்து பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

லடைடுகள்ளாப்படுகறார்கள். கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, ௦3 ஜூலை 2º2௦ அன்று கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே நின்னணு முறையில் அவர்களது வர்க்கினை பதிவு செய்ய முடியும். கட் ஆப் தேதியன்று கம்பெனியின் உறுப்பினர்களாக இல்லாத நபர்கள் இதனை தகவலுக்கான அறிவிப்பு என்றே கருத வேண்டும். றுப்பினிங்களாக அல்லவாது நபாகள் அதைகளை தன்கதுவட்டை அது கைபு பட்டு — அ நிவிப்பில் அச்சிடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பினு மலம் வாக்களிப்பது நிவுரைகளை கவனமாக படிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படு நிக்கண்ட வள்ளை குளிப்பில் கொள்ளகமாளும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படு

ogr	ழக்கண்டவற்றை குறுப்பால் வகாள்ளும்றும் உறுப்பானர் கேட்டுக் வகாள்ளப்படுக்குராகள்.				
١.	அறிவிப்பு அனுப்பி முடிக்கப்பட்ட தேதி	06.07.2020			
2.	தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/தபால் வாக்குப்பதிவு	07.07.2020			
	துவங்கும் தேதி மற்றும் நேரம்	காலை 9 மணி			
3.	தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/தபால் வாக்குப்பதிவு	05.08.2020			
	முடிவுறும் தேதி மற்றும் நேரம்	மாலை 5 மணி			
	இந்த தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு				
	வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாது.				
١. ا	மின்னணு/தபால் வாக்குப்பதிவிற்கு தகுதியான	03.07.2020			
	உறுப்பினர்களை தீர்மானிக்க கட் ஆப்தேதி				

\_\_\_\_\_\_\_\_புபப்ளாகளை தாமானகை கட ஆப்பத்தி
தபால் வாக்குப்பதிவு நடைமுறைகளை நடத்துவதற்காக திரு எம்.டி. செல்வராஜ்.
எம்டிஎஸ் அண்ட் அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செக்ரட்ரி, கோயமுத்தூர் அவர்கள் ஆராய்வானராக நியமணம் செய்யப்பட்டுள்ளார். தபால் ஓட்டு மின்னனு வாக்குப்பதிவு முடிவுகள் வெள்ளிக்கிழமை, 07 ஆகஸ்ட் 2020 அன்று மாலை 5.00 மணி ஆல்லது அதற்கு முன்பாக கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் அறிவிக்கப்படும் அவை கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்படும் ஸ்டாக் எக்கேஞ்சுகளுக்கு தெரிவிக்கப்படும். கம்பெனியின் வலைதளம் www.superspinning.com மற்றும் LIPடன் வலைதளம் https://instavote.linkintime. co.inல் முடிவுகள் வைக்கப்படும்.

co.inல் முடிவுகள் வைக்கப்படும்.
யின்னனு முறையில் வாக்களிப்பது குறித்து ஏதேனும் குறைகள்/ சந்தேகங்கள் இருப்பின்
அது குறித்து enotices@inkintime.co.inக்கு எழுத்துமூலமாக இமெயில் அனுப்புமாறும் அல்லது
தொலைபேசி எண். 022 49:18 eooog அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது
M/s. லிங்க் இன்டைம் இந்தியா பிரையேட் லியிடெட் 'சூர்யா', 35, மேப்ளவர் அவின்யூ,
செத்தில் நகர் பின்புறம், சவுரிபாளையம் ரோடு, கோயமுத்தூர்—641028 அல்லது அவர்களது
தொலைபேசி எண் 0422–2314792 அல்லது திருமதி, நர்மதா, G.K., கம்பெனி செக்ரடரி
அவர்களை கம்பெனியின் பதிவு அலுவலகம், 'எல்ஜி டவர்ஸ்', தபால் பெட்டி, எண். 7.113,
அல்லது இமெயில் investors@ssh.saræigi.comல் அணுகுமாறு பங்குதாரர்கள் கேட்டுக்
வெள்ளப்படுக்றார்கள்.

ம்பெனியின் வலைகளம் www.superspinning.com www.supersprining.com, டாட வகைத்தாம் tips://instavote.linkintime.co.in மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா வகைதளம் www.nseindia.com மற்றும் பிஎஸ்சி லிமிடெட் வளைதளம் www.bseindia.comல் தபால் பாக்குப்பதிவு அறிவிப்பு உள்ளது.

இடம்: கோயமுத்தூர் தேதி: 06.07.2020

குழுவின் ஆணைப்படி சூப்பர் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்டுக்கால நர்மதா G. கம்பெனி செக்ரட